

Got Lop Xiit Su

歌罗西书

Sop Ddut Nul

1 Sep Ye nduet ddea deap, Jiit Dup Yet Sut zyl yaot zeal heat Bao Lop nyi Tiip Maot Tel, ²su ggao Got Lop Xiit rrao heat sy yaot, Jiit Dup gao ddaot rrao ni rryp wop heat vil mu nyip bba bbiit. Hxe bbo、vu sop ggat Sep Ye, ngop heat A Bba bbu rrao gie nap heat bbiit.

Bao Lop Got Lop Xiit Put Wo Lal Sep Ye Qaop Chet

³Ngop heat Sep Ye、ngop heat Sep Yet Sut Jiit Dup A Bba qaop chet, tie tie nap heat wo lal kea ddva. ⁴Nap heat Jiit Dup Yet Sut gao ddaot rrao heat nrep ni, ao nyi tveat sy yaot na dva dva bbu gat heat njo ni yet nyi ngea, ⁵nap heat wo lal zyl mii kiet rrao heat hxaop laol ddea ggaot ngea; hxaop laol ddea tao nap heat jiit bbii sop qo rryp kea jjop mop rrao wo jjo heat ngea. ⁶Sop qo tao hop nap heat bbu kea, mii tap chyp ddup juet yi kea, ao jiit mop ddiel、yao jot, nap heat gao ddaot rrao seat rra, sop qo nap heat wo jjo ddet ddep, Sep Ye hxe bbo nyip hxa wo set

问候

1 奉神旨意，作基督耶稣使徒的保罗和兄弟提摩太，²写信给歌罗西的圣徒，在基督里有忠心的弟兄。愿恩惠、平安从神我们的父归与你们。

保罗为歌罗西人感谢神

³我们感谢神、我们主耶稣基督的父，常常为你们祷告。⁴因听见你们在基督耶稣里的信心，并向众圣徒的爱，⁵是为那给你们存在天上的盼望；这盼望就是你们从前在福音真理的道上所听见的。⁶这福音传到你们那里，也传到普天之下，并且结果、增长，如同在你们中间，自从你们听见福音，真知道神恩惠的日子一样。⁷正如你们从我们所亲爱、一同作仆人的

rryp seat rra. ⁷Ngop heat let jjiip ddiil、tap jjob mu zyl lal zeal heat Yii Bat Fup bbu rrao nap heat nzaol heat kaot sea sea. Xip ngop heat yet nyi mu (hluel su kiet “nap heat” ddeat heat wop) Jiit Dup ni rryp heat nvut zeal put zeal ggol, ⁸nap heat Sy Yi yet nyi mu zyl heat njo ni yi hxit ngop heat dvut ggol.

Jiit Dup Ddvup Ddvup Nyi Nvut

⁹Ao set, ngop heat wo jjo heat nyip hxa ddet ddep, ze nap heat chaot map no mu kea ddva kea jjea, nap heat ggat yi ddiil heat nzu bbop ni kie ddiil kaop ngea kiet rrao, ni ddvep ddve mu Sep Ye nduet ddea set; ¹⁰nap heat ggat nvut jjiip hnu cao mu Sep Ye zap nzel, nvut kaop ngea gie xip ggat ni jjuep, nvut zut kaop ngea kiet rrao mop ddiel, leap lea mu nvu mu Sep Ye set, ¹¹xip dvaop ssea heat fel nao nyil mu vu kaop ngea kiet rrao vu diil, nap heat ggat nvut kaop ngea kiet rrao jjuep jjuep lea lea mu ni shel tveat waol bu ddvep gie sup rat; ¹²ao nyi A Bba qaop chet, a xit heat ggat sy yaot na dva dva chaot na hxao gao ddaot rrao hngup ndii zap ddo. ¹³Xip a xit heat gut na ddue fel juet rrao ddeat ddao, a xit heat gie zap xip njo Ssu lup ggup gat; ¹⁴a xit heat njo Ssu gao ddaot rrao wo gut wo yet, yal ddu wo ne.

¹⁵Njo Ssu nao wo na map ddop heat Sep Ye ngea, jiit yao heat, gie zil du kaop ngea jiit rrao heat ngea. ¹⁶Kaop ngea jiit xip deap zil ngeat, mii kiet rrao heat nu miil taot rrao heat、wo hxaop ddo heat、wo hxaop ma ddop heat; hxil ddea wop heat nu yaop rra

以巴弗所学的。他为你们（有古卷作“我们”）作了基督忠心的执事，⁸也把你们因圣灵所存的爱心告诉了我们。

基督的本性和工作

⁹因此，我们自从听见的日子，也就为你们不住地祷告祈求，愿你们在一切属灵的智慧悟性上，满心知道神的旨意；¹⁰好叫你们行事为人对得起主，凡事蒙他喜悦，在一切善事上结果子，渐渐地多知道神；¹¹照他荣耀的权能，得以在诸般的力上加力，好叫你们凡事欢欢喜喜地忍耐宽容；¹²又感谢父，叫我们能与众圣徒在光明中同得基业。¹³他救了我们脱离黑暗的权势，把我们迁到他爱子的国里；¹⁴我们在爱子里得蒙救赎，罪过得以赦免。

¹⁵爱子是那不能看见之神的像，是首生的，在一切被造的以先。¹⁶因为万有都是靠他造的，无论是天上的、地上的、能看见的、不能看见的；或是有位的、主治的、执政

heat、nvut tvup heat、fel sseat heat, yiit bap jiit xip nyil mu zil ngeat, ao nyi xip wo lal zil ngeat. ¹⁷Xip kaop ngea jiit rrao, kaop ngea xip deap mu gao del. ¹⁸Xip yi hiet mut kaop ngea hnu ngea; xip jiit bbii ngea, xiil rrao jiit rrao ddveat bao lyip heat ngea, xip nvut kaop ngea kiet rrao jiit hxil biil. ¹⁹A Bba ddvep nri kaop ngea ggat xip gao ddaot rrao njo. ²⁰Xip ceap shal gal kiet rrao yuep heat xue nyil mu rryl ddu ggup ddivup ggo, ze xip jol mu kaop ngea ggat, miil taot rrao heat nu mii kiet rrao heat, jiit yaol mu rryl zut ggol.

²¹Nap heat jiit bbii Sep Ye bbu ndeap ddea wop, yal tveat yet nyi mu, ni ddaot xip bbu ggeap. ²²Ao ddet a taot xip Jiit Dup geap bbu xiil jol, nap heat ggat yaop chaot zut, yiit bap tvil haop jjal hop, shut ddea map wop, yal mgaol ddea map wop, nap heat gie hiet yaop jiit ggea lyi. ²³Nap heat wo nrep heat jjop kea kiet rrao ni map lea, cheap qii wop ggea, ka diil map hlu ddao, heat hop geat sop qo hxaop laol ddea map mgeap (Xiit Lap mba "ddeat ddao" ddeat); sop qo tao nap heat wo nul nvut, ao nyi hxit mii tap chyp ddup juet hnu cao kaop ngea ggat nul ngeat (Xiit Lap mba "gie zil kaop ngea" ddeat), ngop Bao Lop yi sop qo tao nvut zeal put zeal ggol.

Bao Lop Hiet Mut Rrao Heat Hxil Ddea

²⁴A taot ngop nap heat wo lal mu shu ssaop, ao ddet ni jjue seat rra; ao jiit Jiit Dup geap bbu wo lal mu, hiet mut wo lal ngea, ngop geap bbu kiet rrao Jiit Dup shu ddu na map ddvep heat bup ddvep ho. ²⁵Ngop nap

的、掌权的，一概都是借着 he 造的，又是为 he 造的。¹⁷ he 在万有之先；万有也靠 he 而立。¹⁸ he 也是教会全体之首；he 是元始，是从死里首先复生的，使他可以在凡事上居首位。¹⁹ 因为父喜欢叫一切的丰盛，在他里面居住。²⁰ 既然借着 he 在十字架上所流的血成就了和平，便借着 he 叫万有，无论是地上的、天上的，都与自己和好了。

²¹ 你们从前与神隔绝，因着恶行，心里与 he 为敌。²² 但如今 he 借着基督的肉身受死，叫你们与自己和好，都成了圣洁，没有瑕疵，无可责备，把你们引到自己面前。²³ 只要你们在所信的道上恒心，根基稳固，坚定不移，不至被引动失去（原文作“离开”）福音的盼望；这福音就是你们所听过的，也是传与普天下万人听的（“万人”原文作“凡受造的”），我保罗也作了这福音的执事。

保罗在教会的职分

²⁴ 现在我为你们受苦，倒觉欢乐；并且为基督的身体，就是为教会，要在我肉身补满基督患难的缺欠。²⁵ 我照神为你们所赐我的职分，作

heat chaot Sep Ye gie ngop bbiit heat hxil ddea nyil mu hiet mut nvut zeal put zeal, Sep Ye jjop kea gie hop ggup ddvep nduet; ²⁶jjop kea tao cil cil ddu ddu fal sseat heat vii nvut ngea, ao ddet a taot sy yaot bbu tveat ddeat ddao ggol. ²⁷Sep Ye gie xip heat ggat wo set ku, vii nvut tao ddeat bbop sul gao ddaot rrao keap seap mbaop ddvep heat dvaop ssea wop, tao Jiit Dup nap heat ni rrao dvaop ssea wop heat hxaop laol ddea mu ngeat. ²⁸Ngop heat xip hxit, nzu bbop kaop ngea gie mep met yaop kea, mep met yaop mut, mep met yaop gie Jiit Dup gao ddaot rrao ggup ggup ddvep ddvep mu hiet Sep Ye jiit ggea lyi. ²⁹Ngop tao yet nyi mu shu nja, xip ngop gao ddaot rrao jjip heat vu ye nyil ni teal ca vu teal ca.

2 Ngop nap heat ggat wo set ku, ngop nap heat nyi Laol Dii Jat put, ao nyi ngop bbu rryl tvut hxaop ma nvut heat hnu cao yet nyi mu, keap seap ni teal vu teal mu, ²xip heat ni ggat wo ku dvep, njo ni yet nyi mu rryl mgaop, ddvep ddvep nvu nvu mu ni mop gao ddaot ndie ddvep heat nrep ni wop, xip heat ggat ddut rryp Sep Ye vii nvut Jiit Dup ngea set; ³zyl ceal du heat nzu bbop set hxaop kaop ngea jiit xip gao ddaot rrao sseat du. ⁴Ngop ddut tao hxit, a laot sup mba miit ya yeat gie nap heat heat hop jii. ⁵Ngop geap bbu nap heat bbu mat rrao, ao ddet ni nap heat bbu rrao, nap heat ni jii nya sseat hxaop, Jiit Dup nrep heat ni wop ggea, ngop ze ni jjupep ggol.

了教会的执事，要把神的道理传得全备，²⁶ 这道理就是历世历代所隐藏的奥秘，但如今向他的圣徒显明了。²⁷ 神愿意叫他们知道，这奥秘在外邦人中有何等丰盛的荣耀，就是基督在你们心里成了有荣耀的盼望。²⁸ 我们传扬他，是用诸般的智慧，劝戒各人、教导各人，要把各人在基督里完完全全地引到神面前。²⁹ 我也为此劳苦，照着他在我里面运用的大能尽心竭力。

2 我愿意你们晓得我为你们和老底嘉人，并一切没有与我亲自见面的人，是何等地尽心竭力，² 要叫他们的心得安慰，因爱心互相联络，以致丰丰足足在悟性中有充足的信心，使他们真知神的奥秘，就是基督；³ 所积蓄的一切智慧知识，都在他里面藏着。⁴ 我说这话，免得有人用花言巧语迷惑你们。⁵ 我身子虽与你们相离，心却与你们同在，见你们循规蹈矩，信基督的心也坚固，我就欢喜了。

Jiit Dup Hngu Mgaol Ddvep Nri Heat

⁶Nap heat Sep Jiit Dup Yet Sut zap ggop, ze xip dduot nzaol jjiip cha, ⁷xip gao ddaot rrao zzep yao zcao del, nrep ni wop ggea, xip heat let zap heat mut qeal kaot sea sea, qaop chet heat ni yi waol rrao yao lo. ⁸Nap heat bbep ddeap mu hngul, a laot xip jjop nyi map rryp map ngea heat mba viip heat hnu cao wop ngea rraop, Jiit Dup mat nyil, ddeat miil gao ddaot tap cil hxit tap cil bbiit heat nyi hxip jjii ni jji su bbat nyil, ze nap heat gie yop dea. ⁹Sep Ye ddvup ddvup ddvep nri kaop ngea, jiit ji wop geap bbu wop mu Jiit Dup gao ddaot rrao, ¹⁰nap heat xip gao ddaot rrao yi mbao ddvep wop ggol. Xip kaop ngea nvut tvup fel sseat put hnu ngea. ¹¹Nap heat xip gao ddaot rrao, yi hnu cao lal let jjip mat ngeap heat ddi ni jji zap ggol, tao Jiit Dup nap heat ggat geap bbu ni ggea hlao hop heat ddi ni jji ngea. ¹²Nap heat cy zap xip chaot tap jjop mu xiil ggop, ze xip chaot tap jjop mu ddveat bao lyip, jiit xip ggat xiil rrao ddveat bao lyip heat Sep Ye nzu ddea ggaot yet nyi ngea. ¹³Nap heat jiit bbii nrea ddea nyi ddi ni jji map zap heat geap bbu gao ddaot rrao xiil lo, Sep Ye nap heat (hluel su kiet "a xit heat" ddeat) nrea ddea kaop ngea ne hop, ze nap heat ggat Jiit Dup chaot tap jjop mu ddveat nyi zhaol; ¹⁴ao nyi ni jji kiet rrao ggao du, a xit heat ndup, a xit heat ndeap ddea wop heat diip su shut hop, xip gie ja hop, tal ceap shal gal kiet zao. ¹⁵Hnu zeal heat, fel sseat heat yop lyi ggop, tveat na dva dva dvut ggop, ze

基督生命的丰盛

⁶你们既然接受了主基督耶稣，就当遵他而行，⁷在他里面生根建造，信心坚固，正如你们所领的教训，感谢的心也更增长了。⁸你们要谨慎，恐怕有人用他的理学和虚空的妄言，不照着基督，乃照人间的遗传和世上的小学，就把你们掳去。⁹因为神本性一切的丰盛，都有形有体地居住在基督里面，¹⁰你们在他里面也得了丰盛。他是各样执政掌权者的元首。¹¹你们在他里面，也受了不是人手所行的割礼，乃是基督使你们脱去肉体情欲的割礼。¹²你们既受洗与他一同埋葬，也就在此与他一同复活，都因信那叫他从死里复活神的功用。¹³你们从前在过犯和未受割礼的肉体中死了，神赦免了你们（有古卷作“我们”）一切过犯，便叫你们与基督一同活过来；¹⁴又涂抹了在律例上所写攻击我们、有碍于我们的字据，把它撤去，钉在十字架上。¹⁵既将一切执政的、掌权的掳来，明显给众人看，就凭着十字架夸胜。¹⁶所以不拘在饮食上，或节期、月朔、安息日，都不可让人论断你们。¹⁷这些原是后事的影子；那形

ceap shal gal nyil mu vu ye nzu ddeap hxit. ¹⁶Ao set zzu ndaop ngea nu nyip hxa、dda teat、ni ggeap no nyip, jiiit sup ggat nap heat mup lu hxit map biil. ¹⁷Tat ddiil mep dduet lyi heat nvut yi ngea; ji ggaot Jiit Dup ngea. ¹⁸Sup ggat bap yiit mu bbat ni sseat nyi mii zyl lal juel gaol yet nyi mu, ze nap heat pii ja tat deap. Caop tat ddup wo hxaop nvut kiet ddeat rrao (hluel su “caop tat ddup a ssaot ssaot mu wo hxaop ma nvut heat na” ddeat heat wo), yaop ni ggea nyil mu, tap ddup yet nyi mat ngeap mu yaol ddet sul mat rraop, ¹⁹hnu bao map sseat, geap bbu ngu leap xip deap, jjo zil rryl lal bat rryl mgaop ggo, ze Sep Ye yet nyi mu yao jaol wop.

Jiit Dup Gao Dvaop Rrao Ddea Hiil

²⁰⁻²¹Nap heat Jiit Dup chaot xiil, hxiip jjiit su bbat leal hop, eap zheat yet nyi hxiip jjiit ni jji gao ddaot rrao ddveat sseat seat “Ja map biil、zzu shyt map biil、tut map biil” ddea ni jji ggat ddiil dduet nzaol let? ²²Tao jjiit hnu cao let dduet fiip heat ngea、kea heat ngea, hxit tao kaop ngea kea, viip xi taot, ze yiit bap jjiit ddva lo. ²³Daop zha tat ddiil sup ggat bel la la mu nzu bbop mel ddu wop, bap yiit mu qaop chet, yaop tveat qaop ne, yaop geap bbu zao tal, dduet rryp mu geap bbu ni ggea wo ssi ssal gat heat kiet rrao vu map wop.

3 Ao set, nap heat dduet rryp Jiit Dup chaot ddveat bao lyip nao, tat kie rrao heat nvut luep cha; ggat wot Jiit Dup Sep Ye

体却是基督。¹⁸不可让人因着故意谦虚，和敬拜天使，就夺去你们的奖赏。这等人拘泥在所见过的，随着自己的欲心，无故地自高自大，¹⁹不持定元首，全身既然靠着祂，筋节得以相助联络，就因祂大得长进。

基督里的新生活

²⁰你们若是与基督同死，脱离了世上的小学，为什么仍像在世俗中活着，²¹服从那“不可拿、不可尝、不可摸”等类的规条呢？²²这都是照人所吩咐、所教导的。说到这一切，正用的时候就都败坏了。²³这些规条使人徒有智慧之名，用私意崇拜，自表谦卑，苦待己身，其实在克制肉体的情欲上是毫无功效。

3 所以，你们若真与基督一同复活，就当求在上面的事；那里有基督坐在神

seat tap tvu nyi. ²Nap heat tat kie rrao heat nvut nduet, miil taot rrao heat nvut tap nduet. ³Nap heat xiil ggol, nap heat hnu mgaol Jiit Dup chaot tap jjop mu Sep Ye gao ddaot sseat. ⁴Jiit Dup a xit heat hnu mgaol ngea, xip tveat ddeat ddao taot, nap heat yi xip chaot tap jjop mu dvaop ssea rrao tveat ddeat ddao hngul.

⁵Ao set, nap heat miil taot rrao heat geap bbu kiet ddiil zao tal xiil hop hngul; yiil nrea、miit jja、ni ggea ni nrea、nduet yal nyi ni laol map geal (ni laol map geal, ze bbu juel seat rra) tat ddiil ngea. ⁶Nvut tat ddiil yet nyi mu, Sep Ye ni la bbep ggiil ssu ggaot kiet ddvot hngul. ⁷Nap heat nvut tat ddiil gao ddaot rrao rraop sseat xi taot, yi tao seat zeal nvut. ⁸Ao ddet a taot nap heat nvut tat ddiil mgeap ho hngul, nyi ni qiit、ni la、ddaol yal (ao ni “ddaol nyip” ddeat)、mup lu hxit, ao nyi dduet miit jja. ⁹Rryl bbu dduet mgii tap hxit, nap heat hluel sul nyi hluel sup mup lu hlao hop, ¹⁰hiil sul vil ggol; hiil sul tao set hxaop kiet rrao leap lea mu tvil hiil, xip zil heat Sep ji kaot sea sea. ¹¹Tao rrao Xiit Lap put、Yeap Tel put、ddi ni jji zap heat、ddi ni jji map zap heat、ddeat bbop sul、Xiit Gul Tiip put、zyl lal zeal heat, yaop nzu heat map gal, Jiit Dup a rry kaop ngea tii sseat, ao nyi caop kaop ngea gao ddaot rrao.

¹²Ao set, nap heat Sep Ye let seal gao ssaot heat hnu cao, ao jjal sy njo ssaop heat hnu cao ngea ggop, ze shao mel、jjiip hxe、bbat ni sseat、mop leap、ni shel heat ni sseat (Xiit Lap mba “vil” ddeat) hngul. ¹³Tat yaop nat yaop

的右边。²你们要思念上面的事，不要思念地上的事。³因为你们已经死了，你们的生命与基督一同藏在神里面。⁴基督是你们（有古卷作“我们”）的生命，他显现的时候，你们也要与他一同显现在荣耀里。

⁵所以，要治死你们在地上的肢体，就如淫乱、污秽、邪情、恶欲和贪婪，贪婪就与拜偶像一样。⁶因这些事，神的忿怒必临到那悖逆之子。⁷当你们在这些事中活着的时候，也曾这样行过。⁸但现在你们要弃绝这一切的事，以及恼恨、忿怒、恶毒（或作“阴毒”）、毁谤，并口中污秽的言语。⁹不要彼此说谎，因你们已经脱去旧人和旧人的行为，¹⁰穿上了新人；这新人在知识上渐渐更新，正如造他主的形象。¹¹在此并不分希腊人、犹太人、受割礼的、未受割礼的、化外人、西古提人、为奴的、自主的；惟有基督是包括一切，又住在各人之内。

¹²所以你们既是神的选民，圣洁蒙爱的人，就要存（原文作“穿”。下同）怜悯、恩慈、谦虚、温柔、忍耐的心。¹³倘若这人与那人有嫌隙，总要彼

bbu hxit ddea wot nao, waol bu ddvep gie rryl gat, rryl bbu rat hngul; Sep keap seap nap heat rat, nap heat yi keap seap sul rat hngul. ¹⁴Tao kaop ngea ddeat bbop rrao, njo ni zyl sseat hngul, njo ni tao mup lu zut mgaop ngeat. ¹⁵Ao nyi Jiit Dup vu sop ggat nap heat ni rrao Sep zeal; nap heat yi tao yet nyi mu kul ssaop, bao geap bbu tap lea mu, ao nyi qaop chet heat ni sseat hngul. ¹⁶Nzu bbop kaop ngea viip, Jiit Dup jjop kea mbao mbao ddvep ddvep mu zyl ni gat cha (ao nu "Jiit Dup jjop kea gie mbao mbao ddvep ddvep mu zyl ni gat cha, nzu bbop kaop ngea gie" ddeat), miit hxaop、qaop chet mba、yi hngu miit hxaop gie rryl mut, rryl kea, ni hxe ggat jjuiep, Sep Ye qaop chet. ¹⁷Eap zheat kaop zeal zeal, ddu hxit nu nvut zeal jiit Sep Yet Sut mel ddu deap, xip nyil mu Sep Ye a bba qaop chet hngul.

Rraop Ddea Hiil Heat Na Dva Dva Viip

¹⁸Nap heat qiit mu heat, yaop sut yue ddu mu cha, tao Sep gao ddaot rrao nzel ngeat. ¹⁹Nap heat sut yue mu heat, nap heat qiit njo hngul, xip heat zao tal map biil. ²⁰Nap heat ap mel ssu mu heat, nvut kaop ngea put mu ddu nul hngul, tao Sep ni xip jjuiep ngeat. ²¹Nap heat a bba mu heat, ap mel ssu ni qiit tap not, a laot xip heat ni ggii lo. ²²Nap heat zyl lal mu heat, nvut kaop ngea nap heat geap bbu sep pu ddu nul hngul, na qii rrao a rry zhao fu, sup ggat ni jjuiep ngeat seat tap zeal, rryp、Sep qaop chet heat ni zyl du hngul. ²³Eap zheat kaop zeal zea, jiit gie ni ddaot zeal hngul; Sep chaot zeal hnu cao

此包容，彼此饶恕；主怎样饶恕了你们，你们也要怎样饶恕人。¹⁴在这一切之外，要存着爱心，爱心就是联络全德的。¹⁵又要叫基督的平安在你们心里作主；你们也为此蒙召，归为一体，且要存感谢的心。¹⁶当把基督的道理丰富地存在心里，以各样的智慧，用诗章、颂词、灵歌，彼此教导，互相劝戒，心被恩感，歌颂神。¹⁷无论做什么，或说话或行事，都要奉主耶稣的名，借着感谢父神。

新生活的社会责任

¹⁸你们作妻子的，当顺服自己的丈夫，这在主里面是相宜的。¹⁹你们作丈夫的，要爱你们的妻子，不可苦待她们。²⁰你们作儿女的，要凡事听从父母，因为这是主所喜悦的。²¹你们作父亲的，不要惹儿女的气，恐怕他们失了志气。²²你们作仆人的，要凡事听从你们肉身的主人，不要只在眼前侍奉，像是讨人喜欢的，总要存心诚实敬畏主。²³无论做什么，都要从心里做；像是给主做的，不是给

chaot map zeal seat rra; ²⁴sep bbu ggat wot rrao hngup ndii gie hxe bao mu zap nap heat wo set. Nap heat let zhao fu heat Sep Jiit Dup ngea. ²⁵Ni map mgiep zeal ggaot, ni map mgiep heat bao zap hngul; Sep sup hiet map vel.

4 Nap heat sep pu mu heat, ni mgiep mgie mu zyl lal hiet hngul, nap heat yi Sep tap yaop mii kiet rrao set.

Kea

²Nap heat ni keap mu kea ddva hngul, tao rrao ni ci na laop mu bbop yip; ³ngop heat wo lal yi kea ddva, Sep Ye kea jjea ngop heat chaot jjop kea hop heat mgaop pup, wo Jiit Dup vii nvut hxit ddot (ngop tao yet nyi mu ndea nrao ssaop), ⁴ngop ggat hxit cha heat ddot daot mu vii nvut tao gie tveat ddeat ddao. ⁵Nap heat nyip hxa ddao no hngul, nzu bbop gie ddeat bbop sul chaot leap lyip mu. ⁶Nap heat mba miit tie tie at yea yea mu hngul, cu gao chaot seat rra, ze keap seap sup ddot zap wo set.

Mep Ddot Vu Sop Ddot Nul

⁷Ngop jjiip ddiil heat nyip bba Tuet Jiit Gu ngop nvut kaop ngea jiit gie hxit nap heat ddot hxe. Xip ni rryp heat nvut zeal put ngea, ngop chaot Sep zyl lal zeal ngeat. ⁸Ngop ddot ddiip mu xip tveat nap heat bbu leat, nap heat ggat ngop heat rraop ddot set, ao nyi nap heat ni ku ddep. ⁹Ngop bao lyip jjiip ddiil ni rryp heat nyip bba At Nyip Xiit Mu tveat xip chaot leap; xip yi nap heat nat wot

人做的；²⁴因你们知道从主那里必得着基业为赏赐。你们所侍奉的乃是主基督。²⁵那行不义的，必受不义的报应；主并不偏待人。

4 你们作主人的，要公平平地待仆人，因为知道你们也有一位主在天上。

劝导

²你们要恒切祷告，在此警醒感恩；³也要为我们祷告，求神给我们开传道的门，能以讲基督的奥秘（我为此被捆锁），⁴叫我按着所该说的话将这奥秘发明出来。⁵你们要爱惜光阴，用智慧与外人交往。⁶你们的言语要常常带着和气，好像用盐调和，就可知道该怎样回答各人。

最后的问安

⁷有我亲爱的兄弟推基古要将我一切的事都告诉你们。他是忠心的执事，和我一同作主的仆人。⁸我特意打发他到你们那里去，好叫你们知道我们的光景，又叫他安慰你们的心。⁹我又打发一位亲爱忠心的兄弟阿尼西母同去；他也是你们那里的人。他

hnu cao ngea. Xip heat tat wot nvut kaop ngea jiit hxit nap heat dvut hxe.

¹⁰Ngop chaot tap jjop mu bao fap nyip Yal Lii Dap Gul nap heat vu sop dduut nul. Bat Nap Bat a yue hlal Ma Ko nap heat vu sop dduut nul. (Hxit Ma Ko tao kea, nap heat dduut fiip ggol, xip nap heat bbu kea nao, nap heat ze xip xi.) ¹¹Yet Sul bao Yeap Shyl Dut ddeat kul, xip yi nap heat vu sop dduut nul. Ddi ni jji sseat heat hnu cao gao ddaot, tao sea yao a rry Sep Ye ggup ngop chaot tap jjop mu nvut mu ngeat, ao nyi ngop ggat ni dvep wop heat ngea. ¹²Nap heat nat wot hnu cao, Jiit Dup Yet Sut zyl lal zeal heat Yii Bat Fup nap heat vu sop dduut nul. Xip kea ddva gao ddaot rrao, tie tie nap heat chaot vu kaop wo mu teal gat kea jjea; nap heat ggat Sep Ye nduet ddea kaop ngea kiet rrao wo ggup ddvep, nrep ni ndie ddvep, gao hxil wop ggea ddop ku. ¹³Xip nap heat wo lal nyi Lao Dii Jat、Xiit Lat Baot Lijj vil mu nyip bba wo lal nvu nvu mu shu nja, tao ngop xip chaot jjo hxaop hxit biil ngeat. ¹⁴Jjiip ddiil heat nop mgup sul Lul Jat nyi Dii Ma nap heat vu sop dduut nul. ¹⁵Nap heat cep Lao Dii Jat vil mu nyip bba nyi Ling Fap nyi xip hxil rrao heat hiet mut vu sop dduut nul. ¹⁶Nap heat su tao yuep ggo, ze gie Lao Dii Jat hiet mut bbiit, xip heat ggat yi yuep; nap heat yi Lao Dii Jat lyip heat su yuep hngul. ¹⁷Yal Jiit Bul bbu hxit: “Bbep ddeap mu nap Sep bbu rrao zap heat hxil ddea nyil hngul.”

¹⁸Ngop Bao Lop yaol mu su ggao nap heat vu sop dduut nul. Nap heat ngop ndea

们要把这里一切的事都告诉你们。

¹⁰ 与我一同坐监的亚里达古问你们安。巴拿巴的表弟马可也问你们安。(说到这马可，你们已经受了吩咐，他若到了你们那里，你们就接待他。) ¹¹耶数又称为犹太都，也问你们安。奉割礼的人中，只有这三个人是为神的国与我一同做工的，也是叫我心里得安慰的。¹² 有你们那里的人，作基督耶稣仆人的以巴弗问你们安。他在祷告之间，常为你们竭力地祈求，愿你们在神一切的旨意上得以完全，信心充足，能站立得稳。¹³ 他为你和老底嘉并希拉波立的弟兄多多地劳苦，这是我可以给他作见证的。¹⁴ 所亲爱的医生路加和底马问你们安。¹⁵ 请问老底嘉的弟兄和宁法，并她家里的教会安。¹⁶ 你们念了这书信，便交给老底嘉的教会，叫他们也念；你们也要念从老底嘉来的书信。¹⁷ 要对亚基布说：“务要谨慎，尽你从主所受的职分。”

¹⁸ 我保罗亲笔问你们安。你们要记念我的捆锁。愿恩

nrao kie sseat hngul. Hxe bbo ggat tie tie nap 惠常与你们同在。
heat chaot rraop ku.